

கணபதிதுளை

திருச்சிற்றம்பலயுமகவந்தாதி.



மாழ்ப்பாணந் து

வடகேஷவா

கயம்புதாத்மி ஸ் ஸ்வ

குமாராகிப வித்துவான

சபாபதி ப்பி ஸ் வஹ

வீதாஸ்தா

~ ~ ~

தீர் து

மதஞ்சபடுத்த

குப்பிரமணியசாஸ்திரியாச

அமரா

சோமசுந்தரையரால

காணக்காலினுள்ள

அச்சுக்கூடததிற்பதிப்பிக்கப்பட்டது.

தாது-ஞு சித்திரை-மீ. 1877

MAHAMAHOPADHYAYA

DR. U.V. SWAMINATHA IYER LIBRARY
BESANT NAGAR, MADRAS - 600 090

சிறப்புப்பாயிரம்.

ஓரார்தென்னீழுவட்கோவையரன்சிவன்சேவதி-க்கீழு
நாரார்சுயம்புமன்பெற்றசபாபதினல்லறினு .
ஞோரார்சிற்றம்பலவங்தாதிமாலையிசைத்தணிக்தான்
காரார்பொழிந்புவிழுர்மன்றவாணன்கழுவினைக்கே.

சிவமயம்.

கண பாதி துணை.

திருச்சிற்றம்பலயுமகவந்தாது.

காப்பு.

தற்பகத்தாரரியாதசிற்றம்பலச்சக்ரத்தியா
னற்பகத்தாற்புணையீதாதிமாலைக்கருள்சுரக்க
வெற்பகத்தான்வினையாட்டயர்வேலற்குழுக்கதிருக்
ற்பகத்தான்மலர்சென்னியிற்கொன்டுகருதுவனே.

திருத்துங்கவந்தன்றோமுடல்வேள்வித்திருமிழைய
திருத்துங்கமானசிற்றம்பலம்பாடத்தமியனுள்
திருத்துங்கருணைக்கடலேயடைககலங்கங்கிரக
திருத்துங்கண்மூன்றுடைக்கீதுவேகலைப்பருப்பதுணே. (ஏ)

பருப்பதக்தாற்சிலோலிப்புரத்தைப்படுத்தவனும்
பருப்பதக்தார்திரைப்பூப்பிலமுபுக்குப்பரநதொளிக்க
பருப்பதக்தாமணாசிற்றமபலத்துபமன்னியனப்
பருப்பதக்தான்படப்பாயல்மன்காணப்பணித்தனனே. (ஒ)

பணியத்தன்பொன்னடிக்கெற்குக்கம்மீநெபராபரன்பாப
பணியத்தனசத்தியைபபென்மையதாகுமபடியடியிற்
பணியதமேனியில்வைததசிற்றமபலவானன்றிருப்
பணியத்தத்தன்பொடுசெய்யனபாமானூழுமபணினரே. (ஃ)

பண்டநதமுப்புரஞ்சிசெற்றவன்சிற்றமபலமணைய
பண்டநதமுற்றுநிரமபாதவின்சொற்படைககண்ணிதன்
பண்டநதணையவிடைமேலவாகுமபருமத்தனப்
பண்டநதமக்குப்பரிசமதாவதுபாரிலையே. (ஈ)

பாராதரிக்குஞ்சிற்றம்பலமேயபகவனடம்
பாராதரிக்கப்படித்தவொல்லாதென்பர்பாவமிதென்
பாராதரிக்குநதாத்ததன்றிப்பவமென்பரலைப்
பாராதரிக்கண்முணையரொபார்கண்டுபாவயயரோ. (ஏ)

உ.

திருச்சிற்றம்பல்யமகவந்தாதி:

பாவிக்குவலையமபோற்றுசிற்றமபலமெப்பிருளப்
பாவிக்குவதுவிழிச்சுலாமுன்பதப்பொருளா
பாவிக்குவளமெனபபாடுங்கீனப்பணிப்பொல்லாப்
பாவிக்குவல்வினாகதேயருளபணனவர்மாணிக்கமே

(க)

மாணிக்கவாசகமாவயற்றில்லைசுசிற்றமபலவ
மாணிக்கவாசகாகாணங்களேபுமறைத்தாதையைக்கொன்
மாணிக்கவாசகலசுசெபகசங்கரவாக்கிறபிர
மாணிக்கவாசகபபொய்யர்க்குபபோலமறையலெறகே.

(ஏ)

மறைத்தலைமன்னுசிற்றமபலத்தானவெறுபினமாதுதன
மறைத்தலைவிட்டுவிழிபைபபுதைத்தலவளங்கித்தம்
மறைத்தலைக்காத்தலசேபபாதிறகதேவிட்டுக்களளரின
மனிறத்தலைசெபபவராக்குடிலொமடுகலானதுவே

(ஏ)

ஞாதிக்கெட்டுமெபணியுஞ்சிற்றமபலத்தாடிபரு
ஞானதிக்கெட்டுஞ்சலடயாணதிபரவனதிக்கன
பானதிக்கெட்டுக்கீணதேபதுமிலடலாஸாயாவுதறை
வானதிக்கெட்டாடிப்பீறவாடலைமானுமனதே.

(க)

மாணங்கத்தாங்கி எருஞிஞருசிற்றமவைவாணன்றலை
மாநங்கத்தேந்விக்குவாபதகமனுளைநெயுனலரின
மாணங்கத்தாவிபணைபாளையென்போகுமவனபாலைதார்
மாணங்கத்தாலைப்புமிமளையுமுன்றிவருந்துவல்ளே

(ஒ)

வருக்தமபலாஞ்சிலகுழுமிப்புமுதலவாழவினவாப
வருத்தமபலமேமனமநமகிததுமறுசிற்ற
வருத்தமபலநித்தாழுத்தக்குவினந்தேயுமிருமயவிலுற
வருக்தமபலவாபதிறந்துணனவெங்கறுமங்கமலங்குமுனதே. (டக)

மலங்களைநதுங்கெட்டவாடுதனசிற்றமபலமவனங்கா
மலங்களைக்குப்புவாடாமலிவங்கறிந்துநாற்க
மலங்களைத்தாதுபரவாழுவிததலைசுமருமாகடன்விம
மலங்களைநதுணனவுக்கெட்டாஞ்சுமீபினுமவந்துபடும்.

(மூ)

ஙாதனமாலசெபகினாறசிற்றமபலபவாழுசத்தலாபா
ஙாதனமாகதத்தினமீட்டுவாரினவநந்தனல்லாய
ஙாதனமாவைப்பேமியிப்போழுஷமநுவிபனபா
ஙாதனமாழுச்சிலனாருதறுவாத்துக்குபவமபுரிதே.

(நா)

திருச்சிற்றம்பலயமகவந்தாதி.

१८

வலம்புரிமுதணடமவிள்ளக்குறித்தந்தவானவர்க்க
வலம்புரிமுவெடில்செற்றவன்சிற்றம்பலமவணங்கி
வலம்புரிமாமலர்தூவித்துதிமனமேபுரிகீ
வலம்புரிமாகமுமவாழ்த்தச்சிவபுரிவைகுவையே.

(४७)

வைக்குவையன்னம்பொலிதில்லையம்பலவாணன்பர
வைக்குவையம்புகழாரூரித்தூதநடந்தவன்மா
வைக்குவையப்புரிதொன்விட்டனேயுயிர்தான்மரப்பா
வைக்குவையற்றுவிழுதவின்விமுமதித்திடுனே.

(४८)

மதித்துக்கடலெழுவன்னஞ்சமஞ்சியவாளவர்தா
மதித்துக்கழல்பணிக்கேதத்திடவின்னாருள்ளவக்கவமா
மதித்துக்கையான்மயிடன்றனைவீட்டியவன்னனமன
மதித்துக்கீங்குவதென்றோதிலைத்திருவமபலலே.

(४९)

திருவமபலவன்சீரிவயற்கஞ்சத்திற்சீர்புலியுர்த
திருவமபலவனரன்சிவனன்பிறவிதகுபுழு
திருவமபலவன்னி சீஙாக்கிண்முன்பட்டதுதேரிரகொலெய
திருவமபலவன்மைசெப்வணடன்ரூபிற்சித்தசோ.

(५०)

சித்தாந்தலைவற்புலியுர்ச்சிற்றமபலஞ்சன்றுதரி
சித்தாந்தலைவத்தபீதவசதாசிவவென்றுபழச
சித்தாந்தலையவங்றனனடிஞாவுத்திற்சாததொன்றுசெய்
சித்தாந்தலைவரன்றோபிறவாருத்திர்செல்வாகனே.

(५१)

செல்வம்படாளகத்தனாரிபர்சீரிங்மண்போய்க்
செல்வம்படாளங்சீமவாழிவாதிலைச்சிற்றம்பலஞ்ச
செல்வம்படாளகதுத்தெம்மையுமாட்சொளத்தேவர்பழிக்
செல்வம்படார்ச்சடையந்தணன் மெயப்புகழ்செப்பிக்காட்ட.

(५२)

செப்பனமண்ணாநடடமுலையென்றுசிறுமிபாசிர
செபபனமணானரிஹாப்பரியாக்கிசிவனரத்தச்
செப்பனமண்னவி வேவாரியன்சிற்றமபலஞ்சால்கலை
செபபனமஜனலிபாதவீக்கும் மரணசெமங்மநஞ்சிச.

(५३)

செம்மலையாவித்தெழுதைலைச்சிற்றம்பலவானநூ
செம்மலையாச்சனலாறாலெனுமிசெராதவன்றுனமறவுக்
செயமலையாச்சிபணடமியிவெனசெபதுஞ்செழலினொக்
செம்மலையங்கி வாங்கதுமவாரல்சிறுகுழக்கே.

(५४)

சிற்றம்பலம்விளைக்கும்பொருளீங்துகிறுமியரோக்
சிற்றம்பலம்பரப்பெறுவார்கொல்கிச்சியினாருட்
சிற்றம்பலம்மைசிவகாமியோடுசிவனடஞ்செய
சிற்றம்பலப்பணிசெய்திட்டுசேரும்பேரங்பலமே.

(2.१)

பேரம்பலத்தில்லைச்சிற்றம்பலவள் பிறங்கறிவுப்
பேரம்பலத்தைப்பெறுவருள்செய்யும்பெருந்தகைத்துப்
பேரம்பலத்தனிளவலிற்கொண்டவன் வேணிக்கங்கைப்
பேரம்பலத்தைத்தூக்கும்பிறைபொட்டனாகவனே.

(2.२)

அணிகலனஞ்சக்கறையுடையான்கூடலாவயினு
வணிகலனஞ்சக்கவாம்பரியாக்கிகைலையெனு
மனிக்கனஞ்சக்கரன்பணியம்பலவன் றிருந்
நணிகலனஞ்சக்கரம்புகலேன் றிவாவினிதே.

(2.३)

ஆவினைக்கொன்றுசெயவறிந்தேனமர்காளதுவி
ளாவினைக்கொன்றையினேனுடுபையம்பலவற்கன்ப
ராவினைக்கொன்றுண்புலையரெனினுமவர்தமைக்கா
னுவினைக்கொன்றுபயனிதென்றுட்படலன்னவர்க்கே.

(2.४)

அன்னத்தையூர்க்கமலாசனஜுவவில்லாழியுட
னன்னத்தையனும்பணியுஞ்சிற்றம்பலவாணனன்பாக
கன்னத்தைபமொருகைப்பிடியேனுமவரித்தருந்தா
ரங்கத்தையாதியிழிப்பிறப்பெப்திபலைவர்க்கே.

(2.५)

அலைதலைவாய்வைத்தவந்தணன்சிற்றம்பலமனைபாட்
கலைதலைவாடித்தமர்காவிரதனைவிதுசெய்
யலைதலைவாவிவட்கொண்டேகுன் னாக்கினிப்பொன்படப்பா
யலைதலைவாழ்வுத்துவாழியினகன்றிப்பயக்கலைபே.

(2.६)

அம்பரவாகமணீநதுசிற்றம்பலத்தாடியையே
கம்பரவாகமவேதமுன்சொற்றவகாரனைசி
தம்பரவாகமலைக்கொடிதநக்கவவென்றநுதி
ஈழப்பரவாகமலப்போதுதூவிப்பணிநென்றுசே.

(2.७)

ங்கரீவிக்கங்கலைக்கிமெய்ஞானசம்பந்தர்தமிழ்
ங்கரவுக்கங்கடர்மூன்றிற்கெற்றவாரணமா
ங்கரவுக்காசிற்றம்பலவாலையிலென்ற
ங்கரவுக்கடல்குழுவிப்பரமாந்த்தனையே.

(2.८)

திருச்சிற்றம்பலவூர்காட்டுளி

६

நட்டம்பயிலுஞ்சிற்றம்பலத்தான்வெந்பின்றியை

நட்டம்பயவரத்தீண்டமய்கிளிங்குமென்கொ

நட்டம்பயிலெறிந்தாவியீப்போக்கனவுறக்கு

நட்டம்பயக்குமென்க்ரோநாடிரீக்கண்புகைத்தனியே.

(ஏ.ஏ.)

புதைத்துவைக்கும்பொருளோயமபலவன்பெண்புரிதப

புதைத்துவைத்துளிலிலத்திடைத்தேய்மின்புணயதுடம்

புதைத்துவைத்துப்பிழிந்துட்டுமின்பூட்சியில்வல்லிருப்பாப்

புதைத்துவைத்தார்வாள்கொட்டருமினென்னுமுனைசமளே.

(ஏ.ஏ.)

சமரத்திடைமுன்புரத்திரயத்தைச்சுவட்டியனிச் -

சமரத்திடைவடிவேலன்னகண்ணடிச்சுங்கரியச்

சமரத்திருவுருவைத்தசிற்றம்பலவென்னைவனச்

சமரத்திரளன்னவைமபுலன்கொல்வதகைந்தருளே.

(ஏ.ஏ.)

தகையாதவன்பற்றகர்த்தசிற்றம்பலத்தாதைபெருங் -

தகையாதவமொன்றுதீமான்முக்கடமைமுன்றரித்

தகையாதவமொன்றுஞ்செய்யேன்சமன்றனைத்தன்றியபா

தகையாதவம்புரிவேன்மடவார்வழிச்சார்ந்துநின்றே.

(ஏ.ஏ.)

சாரதாப்புடைகொண்டசிற்றம்பலவாணன்றிலை

சாரதாப்புக்கவன்கோயில்குழுவரத்தம்முளைச்

சாரதாப்புடைக்காலையென்வேதர்சமைத்தனரவைச்

சாரதாப்புண்டினாடொறுங்கேயக்தரனியிலே.

(ஏ.ஏ.)

தருமஞ்சருமபுலியிடைக்கொண்டவன்றும்பிகள்சார்

தருமஞ்சருமபுடைமாரற்கட்டசிற்றம்பலன்மா

தருமஞ்சருமபுவிவாழுவும்பொய்யெனத்தாமறிந்து

தருமஞ்சருமங்கிருஞ்செயடியர்க்குத்தானிமூலே:

(ஏ.ஏ.)

தாண்டவமபார்க்கும்பெரும்பேறுழுமியைவஞ்சகத்திற்

ரூண்டவம்பார்க்குத்தகாதுகொலோநின்றன்சனிதிவாங்

தாண்டவம்பார்க்குப்பரமெனத்துங்குஞ்சிவெறிதாங்

தாண்டவம்பார்க்குஞ்சைடயோய்சிற்றம்பலச்சங்கரனே.

(ஏ.ஏ.)

சங்கந்தருமுத்தமிழாற்சிற்றம்பலம்பானிக்குஞ்ச

சங்கந்தருமுன்டகங்கேஜுமாமணித்தானமன்றுக்

சங்கந்தருமுன்னவருங்கிகழ்ப்பதஞ்சத்தின்லா

சங்கந்தருமன்றூழவாழுவுங்குஞ்சபாபதியே.

(ஏ.ஏ.)

சபாபதியாகமவேதந்தரும்பதிசார்புவா

சபாபதியாகுந்திலைப்பதிசிற்றமபலப்பதிவஞ்

சபாபதியாளங்கெடுத்தடியேன்மனங்கண்ணிலின்னே

சபாபதியாவுணைப்பாடத்திருவருடந்தருளோ. (ஈ. அ)

தங்தின்பகவன்னாநுண்ணினா—கோன்றிலைச்சிற்றமபலங்

தங்தின்பகண்டபரிழரணங்கரச்சாற்றியமெயத்

தங்தின்படியவற்பேணலன்ஞாளிதமர்கள்கவங

தங்தின்பகண்டுஞ்சீரத்தையோமபுவண்சாலநனமே. (ஈ. கூ)

ஶாலப்பருத்தமுலைப்பாரங்காங்கித்தமியுளஙச

ஶாலப்பருத்தியிழையிடைநோவப்பின்சாநுமின்மெர்

ஶாலப்பருத்தமப்பாமகிழமுபலத்தான்றிலைசுசெயச

ஶாலப்பருத்திவழியினோப்பாற்றுவல்சாமபலைசீபை. (ஈ. ம)

சாம்பலைக்காட்டிடைப்பூசிலைப்பாடுமபுலஹிவெண் டி—

சாம்பலைக்காட்டிப்புன்செல்வணபபாடிமுன்சாநதுங்கிளாறு

சாம்பலைக்காட்டவெரியிற்பஞ்சென்னவுமதுதுயா

சாம்பலைக்காட்டமவருமுன்சிற்றமபலநதாளஷடந்தே. (ஈ. க)

தாளங்தியானமலிரதாதிநல்லறநதாஞ்செயகருஉ

தாளங்தியானஞ்செயுங்கழுனித்திலைச்சிற்றமபலத்

தாளங்தியானமினிரத்தான்றுணைச்சார்க்குபணியா

தாளங்தியானமமனுடப்பிறப்படைநதாளஷடன்னே (ஈ. கூ)

அலங்காரமானசிற்றமபலத்தான்வெற்பவாயிழைபாட

கலங்காரமாநலமாகாதென்றென்னுதுமாகலினவேண

டலங்காரமாமுலைவீக்கங்கண்டேதுண்ணிடையையனுசி

யலங்காரமானுமளகக்குப்பூவுமளிகலமே. (ஈ. ந)

கலங்கவர்க்கண்புகலப்பரிதாகியெழுமுதையக்

கலங்கவர்க்கண்பற்றகாத்தசிற்றமபலகர்த்தமறை

கலங்கவர்க்கன்றுதனியோகுகாட்டினிக்கண்புறு

கலங்கவர்க்கப்பொருளோயிதற்காளாவங்காரணமே. (ஈ. ச)

காரணங்காரியமாயையுலகெனக்கண்டிடுதக்

காரணங்காரியமானுணையெனக்காண்பரிணாங்

காரணங்காரியமாசிற்றாவிடங்கண்டவனே

காரணங்காரியயபேரந்துசிற்றமபலங்காதலனே. (ஈ. டி)

திருச்சிற்றம்பலயம்கடவுள்ளடி

ஈ

காதனிசங்கம்விடந்தரித்தான்முண்றருமிகுங்கிடை
காதனிசங்கத்தில்வந்தசிற்றம்பலத்தான்புகழுதே
காதனிசங்கத்திலாடிடிசிற்றல்கடன்றபா
காதனிசங்கத்தவாமபரிதான்துக்கடவுவல்லே.

(ஈ)

வல்லிக்குமாரணைவென்றசிற்றம்பலவாணமுலை
வல்லிக்குமாகமுழுதுமளிததமதரரிக்கண்
வல்லிக்குமாமணவாளனுமத்தனுஞ்சோதரதும்
வல்லிக்குமாரனுமாகியவாதென்றம்பிகநே.

(ஈ)

வரம்பையடைத்தொழுகுமமுனல்குழுதிலைச்சிற்றம்பல
வரம்பையடைப்பஸிழுண்டவர்யாருமவணங்கிடை
வரம்பையடைப்பின்றசென்னியில்வைத்தவாறுமமடிசீர
வரம்பையடைத்தவென்றேற்றபவிழுமுனவழங்குவி போ.

(ஈ)

குவித்துக்கரமம்பலகூத்துநோக்குமெயபண்பர்முத்திக்
ருவித்துக்கரந்தறவேடத்துளத்தைவிடையத்ததாக்கோக்
ருவித்துக்கரத்தினுழிதாகிந்தெற்கதுகூடுவதெந
குவித்துக்கரந்தசடைக்கணிவேர்யங்குலதெயவமே.

(ஈ)

குலந்தனங்கல்விப்படைத்துமருளில்வழிரவவா
குலந்தனமாதாகொடுங்கூற்றையொப்பாகுறிக்கிணங்க
குலந்தனாளிவைக்கவிட்டுச்சிற்றம்பலந்தனில்லீ
குலந்தநமம்மைபைப்ப்பணாசார்தல்குணமனமே.

(உ)

மனாஞ்சுவாயிலிற்செல்லாதுணைனைவானருளவா
மனாஞ்சுவாகடலஞ்சிடக்காத்தவசிற்றம்பல
மனாஞ்சுவாயவிட்டலறநமணையுதைத்தவசா
மநனாஞ்சுவாடிமுன்மாறாதிருமைனவந்தவனே.

(உ)

தவளாத்தீற்றனிமேனியன்செம்பொற்றடவினம்பத்
தவளாத்தீற்றவைத்தவன்றுவில்லிவத்தீவசுத்
தவளாத்தாநோத்திலைச்சிற்றம்பலவன்றன்றுதரிச்சித்
தவளாத்தனீபத்தவனத்தவென்றவெனாஞ்சத்தவலீன.

(உ)

சத்துச்சித்தானைதமாகிமுப்பத்தறுகத்துவவா
சத்துச்சித்தானந்தலீன்றிவிளங்குஞ்சதாவிடே
சத்துச்சித்தாநந்தவருதிதவருடாவிடமே
சத்துச்சித்தாநந்தனுர்க்கருளசிற்றம்பலத்தவற்கே.

(உ)

திருக்கிழந்தமிட்டவயம்வெள்ளதா.

பலராமன்பாடக்ஞதேயிற்போக்கியபர்க்கரிற்றம்
பலராமன்பாடலில்லைகின்வெம்மாரன்றாங்கிதெப
பலராமன்பாவையன்னுட்குபழங்கண்புரிக்கிடவெப
பலராமன்பாடிறந்தாள்பாவியேனிதுபார்ப்பதுவே. (இஷ)

பதுமைக்கணம்குபுகுதாமனஞ்சண்பகவன்சதப்
பதுமைக்கணன்றுயர்வேலனிற்றீர்த்தபரமஜுயிர
பதுமைக்கணமெனவர்திடவாடுமபரிவூடுகான
பதுமைக்கணல்கிமன்சிற்றம்பலத்துத்தென்பார்த்துவின்றே. (இடு)

பாணித்தலத்தெரியேந்திசின்றுமிப்பரமன்பொருப்
பாணித்தலத்தமபிரியான்சிற்றம்பலம்பாடலரிற்
பாணித்தலத்துக்குடகடல்விழுந்தபரிதிபெழான்
பாணித்தலத்தணையிஞ்ஞான்நெனேவுயிர்ப்பைப்பொடியே. (இஷ)

பையரவம்பணியாக்கொண்டதேவபரமசிற்ச
பையரவம்பணிவேணிப்பிரானினபதமுணாகு
பையரவம்பணிசெயகுவர்யரன்பவமாதர்தொழும்
பையரவம்பணிச்சூழ்கடந்பாரிற்பயிலகுவனே. (இஷ)

பரம்பராயாகவடிமைத்திறந்தெயிமற்கருணின்
பஷுப்பராயாகங்கொண்டோயசித்தசித்துப்பகுதிபெங்கும்
பரம்பராயாகமலாசனன்வேண்டவந்தெப்திடுசாம்
பரம்பராயாகப்புரஞ்சுடுசிற்றம்பலத்தனாசே. (இஷ)

பலப்பலவாலயம்பாரதகண்டத்திற்கொண்டவனம்
பலப்பலவாதித்தன்றுணிமுப்புண்ணப்பணித்தவஜும்
பலப்பலவாங்கருவனமீனிற்காத்தவன்றுமுஞ்சிற்றம்
பலப்பலவாஞ்சையையென்னகப்போதிற்பதித்தனனே. (இஷ)

பத்துக்கமங்கையிருபதினுன்முன்பதைத்திடக்கோ
பத்துக்கமங்கைபங்காளன்சிற்றம்பலமபாடுதை
பத்துக்கமங்கவன்பூற்றித்தன்றுணிமுந்கூட்டுமிடம
பத்துக்கமங்கலமங்கலமென்றுசெய்பாவிநெஞ்சே. (கூப)

பாவித்தமால்வாயன்னபொற்றேளிபயோதரக்கொப்
பாவித்தமால்வாகடாழமயேபிலம்புக்கண்நெறம்
பாவித்தமால்வாயென்றனப்பொற்றிப்பணியப்பரம்
பாவித்தமால்வாத்துள்ளசின்றுடம்பலன்வாக்கே. (கூக)

திருச்சிந்தம்பலப்பம்பகுதி

வரையத்தனம்புலிவாழ்ச்சடைக்காட்டன்மறிகுவதும்
வரையத்தனம்புலிலீழுஞ்சிந்தம்பலவாணன்வெறப்
வரையத்தனம்புலிவைத்தும்புல்லவரிந்றணந்தலீஷ
வரையத்தனம்புலிதன்றிக்களவின்வரமன்றதே.

(கங)

வரமன்றவாணன்சிந்தம்பலமேத்திவணங்கிவலம்
வரமன்றவாழ்வுகருணமெயிறேலயன்மான்முதறீற
வரமன்றவாநடம்போற்றியப்பந்தார்முன்மறுப்பவடை
வரமன்றவாநெறிச்செல்கைநெஞ்சேமத்துமறுத்தீக.

(கங)

மறுத்துஞ்சம்வாணபிறைக்கோஞானம்பலம்வாழுத்திப்படல்
மறுத்துஞ்சவிர்த்தியினாலுடலோமயிமளவவல்.
மறுத்துஞ்சபோகமளமேமதியின்மருநதுமிழு
மறுத்துஞ்சசாலைவிழில்கள்ருண்றமாசொலவாழுவிறுமீ.

(கங)

வாசவனத்தலவரிவண்டுகிண்டமலருங்கஞ்ச
வாசவனத்தனவணங்குஞ்சிந்தம்பலவாணகாத்தி
வாசவனத்தன்பிலாதவாமாமலீவாழ்க்குகைக்கண
வாசவனத்தன்றிமற்றெங்குஞ்சுமாதுமெனமத்தவாக்கே.

(கங)

மற்றம்பலத்துப்பொதுவாநதேவைவரமானபவாதோ
மற்றம்பலத்தறவாணற்குளன்பிலான்மதியா
மற்றம்பலத்தகையேசினைவேவாசெல்வத்துதயா
மற்றம்பலத்தகையமவவாறுகொளஞ்சுமதாப்பிளைமீ.

(கங)

மதரிக்கண்ணிப்பாளாசிந்தம்பலவாணரத்தா
மதரிக்கண்ணவாணனுவடிபேணுமளத்தவர்போ
மதரிக்கண்டமுன்டாகலினேதங்களில்லைநத
மதரிக்கண்ணியுமவாழுவினவீதுநமமாதவுமீ.

(கங)

மாதவனுன்முகன்கானுவடிமுடிவயப்பக்கண்டேன்
மாதவனுன்முகந்தானநதவாரிவழங்குமொரு
மாதவனுன்முகனருகைத்திந்தம்பலவாணவொரு
மாதவானஞ்செய்துப்பமந்தாகினிவைத்தவனே.

(கங)

MAHAMAHOPADHYAYA
MR. U.V. SWAMI NATHA IYER LIBRARY

ஒ.:

திருச் சிற்றம்பலமாகவுந்தாது.

எவ்யம்புராதரன்மாலயன்வாழ்பதிக்காண்டபுலி
வையம்புரங்குபுரமுன்தெரித்தவுல்லாளனஞ்சி
வையம்புரங்குலனில்வாழுக்கொண்டோனடமேவழுத்த
வையம்புரமெலக்கொள்டாமுமயபலமன்னினமே.

(காக)

மன்னந்தவுளக்கைலாசமாயீலவாழுமொரு
மன்னந்தவுளப்புலியூர்சசிற்றம்பலமாலீஸ்பெறு
மன்னந்தவுளகத்தேசமலிதான்பமடியவழின
மன்னந்தவுளத்தெசப்யீபவேண்டுதூமற்றுளையே.

(எம்)

மற்கடங்கேதவளாதீண்டோட்சிற்றம்பலக்கான்கடுவள்-
மற்கடங்கேத்தகடமந்தினாழுட்டுமீலீ॥விவண்
மற்கடங்கேதடினீன்துரத்தவின்றிவருக்கமுரு
மற்கடங்கேதங்கிவழியானீககானசில்லவகிவனே.

(எக)

வைத்தலீவேற்குமரன்றுதைழுவிடைவாழ்வின்மனம்
வைத்தலீவேற்குசுதிற்றம்பலங்கணனவருள்செய்சில
வைத்தலீவேற்கண்வணங்கனவதேதாயவர்தாவொருச
வைத்தலீவேற்கணோகனின்றுடன்மதித்தவனே.

(ஏங)

மதித்தானையின்றுவக்கிர்த்தானைமந்தரத்தாற்கடலீஸ
மதித்தானைக்காதகசிற்றம்பலத்தானைமருவுமன
மதித்தானைகுழுப்பவிமன்னபொயவாழுவுவமதித்தவெனீம்
மதித்தானைதீடாக்குகிழுருசின்றுக்கவெற்றுமாலீலத்தே.

(ஏங)

மார்கழியானிவிழாக்களிரண்டுதுமாநாங்கான்ன
மார்கழியானசகொடேதிலீசுத்தம்பலத்துதபடை
மார்கழியாழும்மலமுமலைவர்சிவானுபவ
மார்கழியாழியுலகோடுரானக்கின்வாப்பமயிதே.

(ஏங)

வாயரிக்கண்செவிசுமியம்மூக்கெனுமைய்பொற்படுலக்கின்
வாயரிக்கண்விழுமவண்டின்மடியமனத்தவிசி
வாயரிக்கணனருஞ்சிற்றம்பலத்தமுன்சிம்பிளவடி.
உயயரிக்கண்வலீகாட்டின்னின்னருஞ்மாண்பிதன்னே

(எடு)

திருச்சிற்றம்பலூப்பமகவர்த்தாதி.

விடை

மாதங்கங்கொண்டவரதன் திற்றம்பஸ்மன்னயியன்
மாதங்கங்கண்டமுலைக்கொட்டிரீங்கள்வளத்தவிதை
மாதங்கங்கண்மலைச்சாற்புணத்துவதிலிரோரு
மாதங்கங்கண்டனிரோவந்ததென்னம்பின்வழிதியிவனே. (எக)

வருங்குன்றமொன்றையுரித்தோய்மறக்கொடின்கூற்றால்ப
வருங்குன்றவிவுந்றவிற்றம்பலவாணவெழில்புறக்கை
வருங்குன்றமூடியும் கனிகங்கரிபாருடைத்தென்றனர்தை
வருங்குன்றவரியல்பைப்பறக்கேகொளுள்வஞ்சனையே. (என)

வஞ்சத்தைமாற்றிசிகமாகமத்தின்வகுக்தலை
வஞ்சத்தைநாபடிடேபன்மனங்கொள்ளவருடிடே
வஞ்சத்தைபாகக்கிடிறுத்திபழித்தகருளவோய்மலத்தை
வஞ்சத்தைக்காப்பாடுத்திற்கிற்றம்பலகடமவந்தவனே. (எஏ)

வந்திக்குமாமகப்பேறுநாதயிலேருவனுனை
வந்திக்குமாற்றியுற்றும், சீமநாவுமலர்ங்கபர்த்தி
வந்திக்குமாகமலைத்தாழுஞ்சிற்றம்பலத்தவ
வந்திக்குமாற்குங்குநுஞ்சட்டமலமிலிடை. (ஏஏ)

மலங்கன்மாமாநாமாரக்கமாரங்கியாறிவுடையே
பலங்கன்மகஞ்ணைநாக்கீநாக்கமாநடன
மலங்கனனமபாளிக்குறுஷிற்றம்பலத்தவனேபாருக்கார
மலங்கனமினனாநடமகதானென்றேயருணக்குமக்கை. (ஆய)

நந்தத்தலாதாறாரிப்பாடுகர்ண்டதருக்கினுக்கு
நந்தத்தலாக்கிமுனசிற்றம்பலத்துநடனம்வல
நந்தத்தலாதபாறக்காணடபெமமான்சிலம்பன்கட்டுதுசென்ற
நந்தத்தலாவரங்கன்றுந்தெப்பவதென்னங்கைப்போ. (ஆக)

நங்குகமலைக்கொடிபங்கன்றிடப்பாகத்துக்கிட
வங்குகமலைக்குமுனிவாக்கின்றுஷிற்றமரை
நங்குகமலைக்கணராயன்கிடாநமன்கூற்றுவன்மு
னங்குகமலைக்கரிபான்சுத்தீருக்கபந்தவனே. (ஆய)

நபங்கணன் வழிபட்டேதால்வருளால்கிமுன்ய
நபங்கணந்தனந்தாகமதுயிரவீட்டிக்குக
ஏபனங்கணன் றிருச்சிற்றம்பலத்துடனங்கணட
நபங்கணமற்றிலிக்காணபதெவற்றையினாளிலத்தே. (அங)

நாகத்துரியைபந்துகொண்டோன்றன்புகழூபென்ற
ஞாத்துரியைபளித்தோனியான்மனாடரிய
ஞாகத்துரியங்கடங்தோன்சிற்றம்பலத்தீதபுநுட
ஞாகத்துரினுசினரூடுமலத்துயர்நாமறவே. (அஶ)

நானந்தகச்சிவகங்கையிற்செப்துநடனங்கணட
நானந்தகச்சினக்கஞ்சேனஞ்ஞான்றுநடீசவர
ஞானந்தகச்சிப்பதியைய்கலங்கிகழுக்கொங்கின்பொன்
ஞானந்தகச்சின்மயமாஞ்சிற்றம்பலநாயகனே. (அடு)

நாயகத்தேவர்கடேவன்சிற்றம்பலவற்கடி ॥
ஞாயகத்தேவளான்பிற்சிற்றநாகமவறபகடி
நாயகத்தேவரால்கண்கிருலாககுநலமனாறுதுன்
ஞாயகத்தேவறநுங்கணடியிலாசெனாறுநாடுவே. (அங)

நாட்கமலத்தைப்புறங்கண்டநாடுரசேவடிமின
ஞாட்கமலத்திருமேனியிற்பாதியைல்கிவணட
நாட்கமலத்திலைரசிற்றம்பலநடங்கொண்டவன்ற
ஞாட்கமலத்திருவாருரிற்றாதுநடந்தனனே. (அங)

நடந்தந்தருநாஞ்சிற்றம்பலவாணன்முதலி எனுடி
நடந்தந்தமைக்கடந்தான்றிருநாட்டுநம்பாங்கமின்போ
நடந்தந்தநந்தவனத்துட்புகுந்தவங்கையர்க்கு
நடந்தந்தனநடைகைகாந்தளானனந்தாமாயே. (அங)

தாமஸாமாவனத்தணபுலியூராசசாலுங்கொன்றைக
தாமஸாமாவனம்பாலிக்குஞ்சிற்றம்பலத்தனாயேத
தாமஸாமாவனம்வாழ்முனிலீரோர்பெருந்தகைதந
தாமஸாமாவனமெனனடைபோடுக்கண்டனிதீ. (உக)

திருச்சிற்றம்பலவூமகாஷ்டாதி

கணி

கண்டங்கரங்க்கைட்டேவர்க்காந்தகடவுள்மதிக்
கண்டங்கரங்க்கைடக்கணிவோன்றிருச்சிற்றம்பலங்
கண்டங்கரங்க்கைடகெடப்பெற்றிலாதவர்காய்பிறவிக்
கண்டங்கரங்க்கைடமேயெந்தியிருத்துங்பர்காசினிக்கே.

(கூ)

காணப்பொதிக்குக்கரிக்கோடில்குந்கோணத்தினுள்
காணப்பொதியெனுஞ்சிற்றம்பலத்தன்மணவுருவங்
காணப்பொதியமுனிக்களித்தோன்றனமிருந்தனங்
காணப்பொதிபவிக்காயமொன்றேங்கமானதெற்கே.

(கூ)

மாளைக்கண்டத்திருமேனியிடங்கொண்டவள்ளறபெரு
மாளைக்கண்டங்கறுத்தோய்சின்சிற்றம்பலம்புல்லுரக
மாளைக்கண்டங்குமதிப்பிள்ளையைக்கரம்வாழுமின
மாளைக்கண்டன்பினுணவேக்கறுமன்றிவேறிலையே.

(கூ)

வேதத்தலைவன்புலியூர்ச்சிற்றம்பலமன்னதிரு
வேதத்தலைவரும்பாற்கடன்மங்தரமழுங்ச.
வேதத்தலைவந்ததின்றுன்முலையனுஞ்சியேயறிச
வேதத்தலைவயினத்தினைகாக்கவிழுங்கொலகே.

(கந.)

விழுதனவஞ்சடையாடனின்றுஷ்விதியினட்ட
விழுதனவஞ்சருவென்றுமருதசிற்றம்பலத்தை
விழுதனவஞ்சநடையாய்தளவுன்னகையைக்கண்ட
விழுதனவஞ்சந்திரணில்பகலிந்தவீப்பொழிற்கே.

(கச.)

வீயாதவனயன்மான்முதற்றேவரின்விண்டொடுக்கா
வீயாதவனயங்கட்கும்விபன்றிலைச்சிற்றம்பல
வீயாதவனயங்கேடுமீப்பொருளொட்டழிதன்மது
வீயாதவங்கதிட்டியழிதலிழையுமன்றே.

(கட.)

இழையாகமாகமுகிக்கிணங்குவனிலாமுலையா
மிழையாகமாவருள்கொண்டசிற்றம்பலத்திசெங்க
மிழையாகமாணக்குறுமுனிக்கிணையன்றித்தவ
மிழையாகமாக்குமெனும்றயோதிற்கலாமிலையே.

(கக.)

ஒது

அருச்சிற்றம்பலயமகவந்தாதி.

கலாமஸாழூஷிலகிர்சிந்றம்பலத்தச்சீனவணக்
கலங்கமாயைகட்டத்தலாங்ரோபண்டிதொட்டங்கங்கு
கலாமலமாவினோயுங்கெட்டவீடும்வரும்பிறபு
கலாமலமாபுவிழுஞாயபைடதல்கட்டலுமக்கே.

(கா)

கட்னேசமானகர்த்தாவுகசெய்தாதியடைதல்விளைக்
கட்னேசமாகவிழமுத்தோயைச்சாருமெனிற்றுரகக்
கட்னேசமாநரிதநதசிற்றம்பலங்குச்சண்டவி
கட்னேசமானமிலோப்சினையின்றி பானகண்டதெஷ்டி. (கா)

கண்டனங்மொழிபங்காளனஞ்சக்கறைபரித்த
கண்டனனனிகர்வேதியர்கோணன்வையன்ரூபெண்ணுக்
கண்டனனன்புக்குரியாணைனையுடையானவளைக்
கண்டனனனையெரடம்பலத்தேதவினைவினாட்டறவே. (கா)

விண்டலம்ண்டருராஞ்சருண்டவிகடனிலை
விண்டலமண்டருநெற்குவையென்னவிரிதில்லைபாள
விண்டலமண்டவுபருஞ்சிற்றம்பலமேவினாக்கு
விண்டலமண்டலம்வரழுக்கிடநல்குரிதிருவே. (ஏ)



திருச்சிற்றம்பலப்பமகவந்தாதி

முற்றி நிறு.

மெப்கண்டசிவாசாபர்திருவடிவாழக.

